

**இது ஒரு சீயாம் தமிழ்க்கணினி படைப்பு
பாரதி
கடவுள் வாழ்த்துக்கள்.**

இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சீவனுமாய்
உள்ளோளி யாகி உலகெலாந் திகழும்
பரம் பொருளோயோ? பரம் பொருளோயோ?
ஆதிமுமே? அனைத்தையும் காக்கும்

தேவ தேவா! சீவனே கண்ணா
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! குரியா! இந்துவே சக்தியே!
வாணி காளி! மாமகளோயோ!

ஆணாய் பெண்ணாய் அலியாய், உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுட்டு! மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம் நான் கூட்டேன்;
நோவு வேண்டேன், நூற்றாண்டு வேண்டுளேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டுளேன்;
உடமை வேண்டேன், உன் துணை வேண்டுளேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

இறைவனை வேண்டுதல்.

ராகம். - தந்யாசி.

பல்லவி.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!

“ஓ - -எத்தனை~

சரணங்கள்.

சித்தனை அசித்துடன் இனைத்தாய் - அங்கு
சேரும்ஜூம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக்களஞ்சிய
மாகப் பலபலநல் வழகுகள் சமைத்தாய்.

“ஓ - -எத்தனை~

முக்தியேன் ரோருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முனையும் உனர் வரைத்தாய்
பக்தியேன் ரோருநிலை வருத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா!

“ஓ - -எத்தனை~

முத்துமாரி

உலகத்து நாயகியே! – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புருந்தோம் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர் பலர் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

பலகற்றும் பலகேட்டும் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி
யணோன்று மில்லையடி – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

நின்பாதம் சரண் புகுந்தோம் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி
துணிவேளாக்க மண்ணுண்டு – எங்கள் முத்து
மாரியம்பா, எங்கள் முத்துமாரி!

தோல்வெஞுக்கச் சாம்பஞ்ஞடு – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி
மணிவெஞுக்கச் சாதனையுண்டு – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

மனம் வெஞக்க வழியில்லை – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி
பினிகஞுக்கு மாற்றுண்டு – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

பேதமைக்கு மாற்றில்லை – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
அணிகளுக்கொ ரேல்லையில்லாய் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

அடைக்கலவுமிக் குனைப்புகுந்தோம் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

தேச முத்துமாரி.

தேடியுனைச் சரணதெட்டந்தேன், தேசமுத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவராந் தருவாய்.

பாடியுனைச் சரணதெட்டந்தேன், பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளைல்லாங் தீர்ப்பாய்.

எப்பொழுதும் கவலையிலே இனங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.
சக்தியென்று நேரமெல்லாங் தமிழ்க் கவிதை பாடு
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் சூறும்;
யாதாநாந் தொழில் புரிவோம்; யாதுமவள் தருவான்.

நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரும் பேறலாம்.

காணி நிலம்.

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் - நன் மாடங்கள்
துப்பு நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்தினிடையே ஒர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரெண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போல - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளாந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயோரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
சுட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்.

நல்லதோர் வீணை.

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனென்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வஸ்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி? - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையறு பந்தினைப்போல் - உள்ளாம்
வேண்டிய பாசுசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தாமும் உயிர்கேட்டேன்
தசையினத் தீசுடிலும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மறிகேட்டேன் - இவை
அருள்வதில் உளக்கெதுந் தடையுளதோ?

கிளி விடு தூது.

பல்லவி.

சொல்ல வல்லாயோ? – கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி.

வல்ல வேல்முறு கன்தனை – இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று சொல்ல~

சரணங்கள்.

தீஸ்லை யம்பலத்தே – நடனம்
செய்யும் அமர்பிரான் – அவன்
செல்வத் திருமகனை – இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று சொல்ல~

அல்லிக் குளத்தநுகே – ஒருநாள்
அந்திப் போடுதினிலே – அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் – செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று சொல்ல~

பாலை வனத்திடையே – தனைக் கைப்
புற்றி நடக்கையிலே – தன் கை
வேலின் மிசையானை – வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய் வாயென்று
சொல்ல~

கண்ணன் துதி.

காயிலே புளிப்பதென்னே கண்ணப்பெருமானே! -ந்
களியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே! -ந்
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே! -ந்
நோன்பிலே உயிர்ப்பதென்னே! கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்ததென்னே கண்ண பெருமானே? -ந்
கனலிலே சுடுவதென்னே, கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே - ந்
திக்கிலே தெளிந்ததென்னே, கண்ண பெருமானே!

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே, கண்ண பெருமானே! -ந்
எளியர் தம்மைக் காப்பதென்னே! கண்ண பெருமானே!
போற்றினாகரைக் காப்பதென்னே! கண்ண பெருமானே! -ந்
போய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ட பெருமானே.

வேறு

போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! - நின்
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே

கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யென்னிக் களிக்கின்றேன் - அழு
தூற்றினை யோத்த இதழ்களும் நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டுலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
வின்னைவ னாகப் புரியுமே! இந்தக்

“காற்று”

நீயென தின்னுயிர் கண்ணம்மா - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின. போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட போழுதிலே - என்றான்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்மா
வென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளார் சோதியே - என்றான்
சிந்தனையே, என்றான் சித்தமே! - இந்தக்

“காற்று”

வெள்ளைத் தாமரை.

ராகம் - ஆனந்த பைரவி

தாளம் - சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கலிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்போரூள் தேழியனர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்ளின் றொவிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்போருளாவாள்.
~வெள்ளைத்~

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோடும் கோயில்
சதனத்தின் எழிலுடை யற்றாள்
இனப் மேவாட வாகிடப் பெற்றாள்.
~வெள்ளைத்~

வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க் குயிராகிய கொல்லர்
வித்தை யோற்றிடு சிற்பியவ, தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீரமன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.
~வெள்ளைத்~

நவராத்திரிப் பாட்டு.
{மாதா பராசக்தி}

பராசக்தி.
“மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி~

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னையல்லால் ஆரைக்குப் பாரினிலே
ஏதாயினும் வழிந் சொல்லாய் எமதுயிரே
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி

வாணி கதலைத் தெய்வம் மனிவாக் குதலிடுவாள்
ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள்
கானுகின்ற காட்சியாய்க் காண்பதேலாங்காட்டுவதாய்
மானுயர்ந்து நிற்பாள் மலரடியே குழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு போற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உச்சியிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

ஆறு துணை.

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் - பராசக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி- ஓம் சக்தி
ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம்.

கணபதி ராயன் - அவனிரு
காலைப் பிடித் திடுவோம்
குண முயங்நிடவே - விடுதலை
கூடி மகிழ்ந் திடவே ஓம் சக்தி~

சொல்லுக் கடங்காவே - பராசக்தி
குரத் தனங்க ளெல்லாம்
வல்லமை தந்திடுவாள் - பராசக்தி
வாழி யென்றே துதிப்போம். ஓம் சக்தி~

வெற்றி வேடவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ! - பகையே!
துள்ளி வந்துது வேல் ஓம் சக்தி~

தாமரைப் பூவினிலே - சுநுதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமனித் தாளினையே - கண்ணி லொற்றிப்
புன்னிய மெய்திடுவோம். ஓம் சக்தி~

பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம். ஓம் சக்தி~

செல்வத் திருமகனைத் - திடங்கோண்டு
சிந்தனை செய்திடுவோம்
செல்வ மெல்லாந் தநுவாள் - நம தொளி
தீக்க ணைத்தும் பரவும் ஓம் சக்தி.

கண்ணம்மா என் குழந்தை.
பராசக்தியை குழந்தையாகக் கண்டு செல்லிய பாட்டு~
ராகம் - பைவி. தாளம் - ரூபகம்.

ஸ ஸ ஸ - ஸா ஸா - பப
தந்த - பதப - பா
பப - பதப - பா - கரிஸா
ரிகம - ரிகரி - ஸா
என்ற ஸவர கரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு
மனோ பாவப்பாடி மாற்றிப் பாடுக~

சின்னஞ்சியு கிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீ ர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்.

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்போற் சித்தரமே
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஆடி வருந்தையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடை
ஆடத்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழவு தடை!

உச்சி தனை முகந்தால் - கருவாம்.
ஓங்கி வளரு தடை!
மெச்சி யுனையூரார் - புகழ்ந்தால்
மேனி சிலர்க்கு தடை!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வேறி கொள்ளுதடை!
உன்னைத் தழுவிடலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடை!

சற்றுன் முகம் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடை!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பததக்கு தடை!

உன்கண்டில் நீர்வழிந்தால் - என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடை!
என் கண்ணிற் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்ன தன்றோ!

சொல்லு மழையிலே - கண்ணம்மா
துன்பக்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைகளைல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?

அன்பு தருவதிலே - உன்னோார்
ஆகுமொர் தெய்வ முன்னோ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
தைவர மனிக ஏற்றனோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிரது முன்னோ?

கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை.
கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம்; சிருக்காரம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.
~தீராத~

தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தீன்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.
~தீராத~

தேனோத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாக உயர்த்தில் வைப்பான்
மானோத்த பெண்ணாட என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.
~தீராத~

அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்துபின், "கண்ணை மூடுக்கொள்
குழலிலே குட்டுவேன்" - என்பான் - என்னைக்
ருந்டாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.
~தீராத~

பின்னலைப் பின்னின்றி யிழுப்பான் - தலை
பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான்
வன்னப் புதுசேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருந்திக் குலைப்பான்.
~தீராத~

புள்ளாங் குழல் கொண்டு வருவான் - அழது
பொங்கித் ததும்பு நற்கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே - கதைக்
கண்மூடி வாயறு திறந்தே கேட்டிருப்போம்.
~தீராத~

அங்காந் திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆற்றே கட்டெறும்பைப் போட்டு விடுவான்
எங்காகிலும் பாத்து துண்டோ - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடுக்கை யோன்றோ?
~தீராத~

விளையாட வா வென் றழைப்பான் - வீட்டில்
வேலை யென்றா வதைக் கேளா திழுப்பான்
இலையாரோ டாடிக் குதிப்பான் - எம்மை
இடையிற் பிரிந்து போய் வீட்டிலே சொல்வான்.
~தீராத~

அம்மைக்கு நல்லவன் கண்டீர் - மூளி
அத்தைக்கு நல்லவன் தந்தைக்கு மஃதே
எம்மைத் துயர் செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.

~தீராத~

கோளுக்கு மிகவும் சமர்த்தன் – பெய்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சமூக்கன்
ஆளுக் கிழங்நபடி பேசித் – தெருவில்
அந்தனை பெண்களையும் ஆகா தடிப்பான்.
~தீராத~

கண்ணம்மா என் காதலி.
காட்சி வியப்பு~
செஞ்சுநட்டி - ஏகதாளம்.
ரசங்கள், சிலங்காரம், அற்புதம்.

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
குரிய சுந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கரு நீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியில் - தெரியும்
நகூத் திரங் எடு

சோலை மல ரோவியோ - உனது
சுந்திரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
பெங்குசி லகலக எடு
கோலக் குயி லோசை - உனது
குரவி னிமை யடு
வாலைக் குமரி யடு - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேச கிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக் கடு
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோ டை
முத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்:
காத்திருப் பேனோடு - இதுபார்
கண்ணத்து முத்த மொன்று.